

ஒரு மதிப்பெண் வினாத்தேர்வு

பத்தாம் வகுப்பு - கணிதம்

பாடம் - 3 (தேர்வு -1)



தயாரிப்பு : **ப. இளங்கோவன்**

பட்டதாரி ஆசிரியர் , அரசு மேல்நிலைப் பள்ளி , கோவியனூர். விழுப்புரம் மாவட்டம்

- 1 ஒரு நேரிய பல்லுறுப்புக் கோவையின் வரைபடம் ஒரு
 - (1) நேர்கோடு
 - (2) வட்டம்
 - (3) பரவளையம்
 - (4) அதிபரவளையம்
- 2 $x + y - 3z = -6$, $-7y + 7z = 7$, $3z = 9$ என்ற தொகுப்பின் தீர்வு
 - (1) $x = 1, y = 2, z = 3$
 - (2) $x = -1, y = 2, z = 3$
 - (3) $x = -1, y = -2, z = 3$
 - (4) $x = 1, y = 2, z = 3$
- 3 $q^2x^2 + p^2x + r^2 = 0$ என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள், $qx^2 + px + r = 0$ என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில், q, p, r என்பன
 - (1) ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன
 - (2) ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் உள்ளன
 - (3) கூட்டுத் தொடர் வரிசை மற்றும் பெருக்குத் தொடர்வரிசை இரண்டிலும் உள்ளன.
 - (4) இதில் எதுவும் இல்லை.
- 4 $(2x - 1)^2 = 9$ -யின் தீர்வு
 - (1) -1
 - (2) 2
 - (3) -1, 2
 - (4) இதில் எதுவும் இல்லை
- 5 $\frac{x}{x^2 - 25} - \frac{8}{x^2 + 6x + 5}$ -யின் சுருங்கிய வடிவம்
 - (1) $\frac{x^2 - 7x + 40}{(x - 5)(x + 5)}$
 - (2) $\frac{x^2 + 7x + 40}{(x - 5)(x + 5)(x + 1)}$
 - (3) $\frac{x^2 - 7x + 40}{(x^2 - 25)(x + 1)}$
 - (4) $\frac{x^2 + 10}{(x^2 - 25)(x + 1)}$
- 6 $x^2 + 4x + 4$ என்ற இருபடி பல்லுறுப்புக் கோவை X அச்சோடு வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை
 - (1) 0
 - (2) 1
 - (3) 0 அல்லது 1
 - (4) 2
- 7 $x^4 + 64$ முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்?
 - (1) $4x^2$
 - (2) $16x^2$
 - (3) $8x^2$
 - (4) $-8x^2$
- 8 $x^2 - 2x - 24$ மற்றும் $x^2 - kx - 6$ -யின் மீ.பொ.வ. $(x - 6)$ எனில், k -யின் மதிப்பு
 - (1) 3
 - (2) 5
 - (3) 6
 - (4) 8
- 9 $\frac{3y - 3}{y} \div \frac{7y - 7}{3y^2}$ என்பது
 - (1) $\frac{9y}{7}$
 - (2) $\frac{9y^3}{(21y - 21)}$
 - (3) $\frac{21y^2 - 42y + 21}{3y^3}$
 - (4) $\frac{7(y^2 - 2y + 1)}{y^2}$
- 10 மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள்
 - (1) ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன
 - (2) ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன
 - (3) ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்
 - (4) ஒன்றையொன்று வெட்டாது